

உங்கள் நிச்சயமான வருகையையும் நிறைவான பங்களிப்பையும்  
பணிவோடும் தோழமையோடும் வேண்டி நிற்கும், உங்கள் சகோதர  
உறவுகள்!

Contacts:

Muhunthan +94776179098 (Principal)

Kathirkamanathan- +61427667402 (President Hcppa Aus-NSW)

Illaventhana +61433346056 (President Hcppa Aus-Vic)

Arulnanthy+447801446413 (President Hcppa UK)

Dr Tharani +16472848744 (President Hcppa Canada/USA)

Vishnukanthan +94777672188 (President Hcppa Colombo)

Kandathasan +94775733703 (President Hcppa Parent body Point Pedro)

Uthayaseelan +94770202397 (President Hcppa Vanni)

[globalhartleyites@gmail.com](mailto:globalhartleyites@gmail.com)

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அனைத்துலக  
மாணவர் தினமும் ஒன்றுகூடல் விழாவும்



ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை

புரட்டாதி  
4 - 6,  
2017

எம் இதயத்தின் இதயங்களாம் ஹாட்லியர்களே!  
அன்றும் இன்றும் என்றும் எம் வழிகாட்டிகளாய்த் திகழும்  
ஆசிரியப் பெருந்தகைகளே!  
பெற்றோர்களே! சக தோழர்களே! நலன் விரும்பிகளே!

எல்லோர்க்கும் வாஞ்சையுடன் எம் நல் வணக்கங்கள்! வந்தனங்கள்!

கல்வியெனும் அமுதூட்டி எம் கைபிடித்து வழி காட்டி  
பண்பு எனும் நடை பயிற்றி பாரில் எமை நிலை நாட்டி  
புன்னகையை முகமிருத்தி புதுமை குன்றாக் கலைமகளாய்  
நெஞ்சமெங்கும் குடியிருக்கும் ஹாட்லி அன்னை பதம் போற்றி!

இந்து சமுத்திரத்தின் நித்திலமாம் ஈழவள நாட்டின் முடியில் மிளிரும்  
சிகாமணியாய் என்றென்றும் திகழ்திருக்கும் எம் கலைத்தாயாம் ஹாட்லிக்  
கல்லூரியின் புகழ் பாடிப் போற்றிட அவள் மடி தவழ்ந்த செல்வங்களாகிய  
நாமெல்லாம் உலகெங்குமிருந்து வந்து கலந்து ஒன்றுகூடும்  
நன்னாள் கனிந்துள்ளதென்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பேருவகை  
அடைகின்றோம்.

எம் மனங்கொண்ட இந்நிகழ்வில் இடங்கொள்ளும்  
நிகழ்வுகள் விபரம்:

புரட்டாதி 3ஆம் நாள் (03 செப்டம்பர், 2017), ஞாயிறு :  
அகிலம் காக்கும் நாராயணனாம் வல்லிபுரத்தாழ்வார் அருள்  
வேண்டிடும் பொங்கல் விழாவும் பிரார்த்தனையும்  
[அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில், பருத்தித்துறை]

புரட்டாதி 4ம் நாள் (04 செப்டம்பர், 2017) திங்கள்:  
அனைத்து மாணவர் குழுக்களும் பங்குபெறும் கிரிக்கெட்,  
கால்பந்து , கூடைப்பந்து, வலைப்பந்து, கயிறு இழுத்தல்  
போட்டிகள்.  
[ஹாட்லிக் கல்லூரி விளையாட்டு மைதானம்]

புரட்டாதி 5ம் நாள் (05 செப்டம்பர், 2017) செவ்வாய்:  
கலை பண்பாட்டுக் கலாச்சாரப் பெருவிழா (இயல், இசை,  
நாடகம், பேச்சு, பட்டிமன்றம், ஆய்வரங்கம், நாதஸ்வர  
கானம் என இன்னோரன்ன சிறப்பான நிகழ்வுகள்).  
[ஹாட்லிக் கல்லூரி மண்டபம்]

புரட்டாதி 6ம் நாள் (06 செப்டம்பர், 2017) புதன்:  
ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள்/இந்நாள்  
மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்  
அனைவரும் ஒன்றுகூடி நடாத்தும் ஊர்வலம்.  
[பருத்தித்துறை அருள்மிகு கொட்டடி விநாயகர்  
ஆலயத்திலிருந்து ஆரம்பித்து ஹாட்லிக்கு  
கல்லூரி வளாகம்வரை] வரவேற்பு, பரஸ்பர  
அறிமுகம், தொடர்பாடல்கள்,  
சந்திப்புகள். [கல்லூரி வளாகம்]  
பல்வேறு தலைப்புகள் சார்ந்த வேலைப்  
பட்டறைகள்

மேல் குறிக்கப்பட்ட நாட்களில், நிகழ்வுகள்  
இடம்பெறும் நேரங்களுக்கேற்ப சிற்றுண்டிவகைகள்,  
மதிய மற்றும் இராப்போசன ஒழுங்குகளும்  
செய்யப்படும்.

அனைவரும் திரண்டு வாரீர்! ஆதரவுக்கு கரம் தாரீர்!  
எம் கலைத்தாயின் புகழுக்குப் புகழ் சேர்த்து எம்  
மனமெலாம்  
நிறைந்திடும் மகிழ்வானதோர் ஒன்றுகூடல்  
விழாவாக இவ்விழா அமைந்திட உங்கள் மனமார்ந்த  
பங்களிப்பை திடமாக நல்கிடுவீர்!